

(For candidates admitted from 2018–2019 onwards)

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2023.

Part III — Bank Management – Elective

FINANCIAL SERVICES

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (10 × 2 = 20)

Answer ALL questions.

1. நிதி சேவைகள் வரையறு.
Define 'Financial Services'.
2. வணிக வங்கிகளால் வழங்கப்படும் ஏதேனும் இரண்டு சேவைகளைக் குறிப்பிடுக.
State any two services provided by merchant banks.
3. வாடகை கொள்முதல் என்றால் என்ன?
What do you understand by Hire Purchase?
4. குத்தகையின் ஏதேனும் இரண்டு வகைகளை பட்டியலிடுக.
List out any two types of leasing.
5. பரஸ்பர நிதி என்பது யாது?
What do you mean by mutual fund?
6. UTI -ன் ஏதேனும் இரண்டு நோக்கங்களை கூறு.
State any two objectives of UTI.
7. விதை மூலதனம் என்றால் என்ன?
What is seed capital?
8. அந்நிய துணிகர முதலீடு என்றால் என்ன?
What is meant by foreign venture capital?
9. காரணியாக்கல் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள நபர்கள் யார்?
What are the parties involved in a factoring transaction?
10. ஒறுப்பிழப்பு என்றால் என்ன?
What is forfeiting?

SECTION B — (5 × 6 = 30)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (அ) நிதிச் சேவையின் இயல்புகளை விளக்குக.
Explain the characteristics of financial services.

Or

(ஆ) வணிக வங்கியாளர்களுக்கு செபியால் வழங்கிய நடத்தை விதிகள் யாவை?

What are the code of conduct issued by SEBI for merchant bankers?

12. (அ) வாடகை கொள்முதலை தவணை கொள்முதலுடன் வேறுபடுத்து.

Distinguish between Hire purchase and Installment purchase.

Or

(ஆ) குத்தகையின் நன்மைகளை கூறு.

State the advantages of leasing.

13. (அ) பரஸ்பர நிதியின் நன்மைகள் யாவை?

What are the benefits of mutual fund?

Or

(ஆ) சொத்து மேலாண்மை நிறுவனத்தின் கடமையை கூறு.

State the obligation of asset management company.

14. (அ) துணிகர நிதியளிப்பு முறைகளை கூறு.

State the modes of venture financing.

Or

(ஆ) துணிகர முதலீட்டின் நன்மைகள் யாவை?

What are the advantages of venture capital?

15. (அ) ஒறுப்பிழப்பின் நன்மைகளை கூறு.

State the benefits of forfeiting.

Or

(ஆ) காரணியாக்கல் மற்றும் உண்டியல் கழிவை வேறுபடுத்துக.

Distinguish between factoring and bills discounting.

SECTION C — (5 × 10 = 50)

Answer ALL questions, choosing either (a) or (b).

16. (அ) நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் நிதிச் சேவைகள் வகிக்கும் முக்கிய பங்கினை விளக்குக.

Explain the important role played by financial services in developing the economic growth of the country.

Or

- (ஆ) வணிக வங்கியாளர்களின் பொதுவான கடமைகள் மற்றும் பொறுப்புக்களை விவரி.

Describe the general obligations and responsibilities of merchant bankers.

17. (அ) வாடகை கொள்முதல் ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை விளக்குக.

Explain the contents of Hire purchase agreement.

Or

- (ஆ) இந்தியாவில் குத்தகையின் சிக்கல்கள் மற்றும் வாய்ப்புக்களை விவரி.

Describe the problems and prospectus of leasing in India.

18. (அ) இந்தியாவில் பரஸ்பர நிதிகளின் வளர்ச்சியை கண்டறிக.

Trace out the growth of mutual fund in India.

Or

- (ஆ) UTI-ன் வெவ்வேறு வகை முதலீட்டாளர்களுக்கான பல்வேறு திட்டங்களை விளக்குக.

Explain the various schemes of UTI for different categories of investors.

19. (அ) துணிகர முதலீடு தொடர்பாக செபி வழங்கிய முக்கிய வழிகாட்டுதல்களை விளக்குக.

Explain the major guidelines issued by SEBI with regard to venture capital.

Or

- (ஆ) துணிகர மூலதனத்திற்கு நிதியளிக்கும் நிலைகளை விவரி.

Describe the stages of financing of venture capital.

20. (அ) காரணியாக்கலின் பல்வேறு வகைகளை விளக்குக.

Explain the different types of factoring.

Or

- (ஆ) ஒறுப்பிழப்பின் பிரச்சனைகளை விவரி.

Describe the problems of forfeiting.
